

KEY FACTS DOCUMENT

DFCC GARUSARU கணக்கு



தகைமை	60 வயதுக்கு மேற்பட்டவர்கள்																		
பிரதான அம்சங்கள்	பிரத்தியேக தனிப்பயணாக்கப்பட்ட Garusaru டெபிட் அட்டை மற்றும் பங்குதாரர் வணிக விற்பனை நிலையங்களில் தள்ளுபடிகள்																		
நன்மைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்	<p>Garusaru டெபிட் அட்டைகளுக்கு வருடாந்த மருத்துவ பண வெகுமதிகள், சிறப்பு தள்ளுபடிகள்.</p> <table border="1"> <thead> <tr> <th>Garusaru சராசரி கணக்கு மீதி (ரூபாய்)</th> <th>வருடாந்த மருத்துவ பண வெகுமதிகளின் மதிப்பு (ரூபாய்)</th> </tr> </thead> <tbody> <tr> <td>50,000 to 99,000</td> <td>1,000</td> </tr> <tr> <td>100,000 to 199,999</td> <td>1,500</td> </tr> <tr> <td>200,000 to 299,999</td> <td>2,500</td> </tr> <tr> <td>300,000 to 399,999</td> <td>3,500</td> </tr> <tr> <td>400,000 to 499,999</td> <td>4,500</td> </tr> <tr> <td>500,000 to 999,999</td> <td>6,000</td> </tr> <tr> <td>1,000,000 to 1,999,999</td> <td>8,000</td> </tr> <tr> <td>2,000,000 & above</td> <td>12,000</td> </tr> </tbody> </table>	Garusaru சராசரி கணக்கு மீதி (ரூபாய்)	வருடாந்த மருத்துவ பண வெகுமதிகளின் மதிப்பு (ரூபாய்)	50,000 to 99,000	1,000	100,000 to 199,999	1,500	200,000 to 299,999	2,500	300,000 to 399,999	3,500	400,000 to 499,999	4,500	500,000 to 999,999	6,000	1,000,000 to 1,999,999	8,000	2,000,000 & above	12,000
Garusaru சராசரி கணக்கு மீதி (ரூபாய்)	வருடாந்த மருத்துவ பண வெகுமதிகளின் மதிப்பு (ரூபாய்)																		
50,000 to 99,000	1,000																		
100,000 to 199,999	1,500																		
200,000 to 299,999	2,500																		
300,000 to 399,999	3,500																		
400,000 to 499,999	4,500																		
500,000 to 999,999	6,000																		
1,000,000 to 1,999,999	8,000																		
2,000,000 & above	12,000																		
கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	கணக்கைத் திறக்க முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களோடு அருகிலுள்ள DFCC கிளையில் சமர்ப்பிக்கவும்.																		
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்	கட்டண விபரத்தில் குறிப்பிடப்பட்ட வழக்கமான கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்- தயவுசெய்து பார்க்கவும் https://www.dfcc.lk/interest-rates/																		

<p>விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்</p>	<ul style="list-style-type: none"> • 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் • கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு வருடாந்த மருத்துவ பண வெகுமதிக்கான தகுதி பெறுவார்கள், மேலும் 12 காலன்டர் மாதங்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 பேணப்பட வேண்டும். தயாரிப்புத் தகவல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எனவே, சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் இடைக்கிடை நிபந்தனைகளுக்கு உட்படும். எனவே உங்களுக்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்புகொள்ளவும். அல்லது வங்கியின் நிறுவன இணையதளத்தை பார்வையிடவும் - https://www.dfcc.lk/
<p>கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் விசாரணை</p>	<p>தொடர்பு வழிகள்: 24/7 தூரித சேவை 0112 350000 மின்னஞ்சல்: care@dfccbank.com DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்</p>
<p>முறைப்பாடுகள் கையாளப்படும் நடைமுறை</p>	<p>உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.</p> <p>மின்னஞ்சல்: care@dfccbank.com எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனாடாக: 0112 350000</p> <p>நிதியியல் குறைகேள் அதிகாரி இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05 தொ.பே: (011) 2 595624 மின்னஞ்சல்: fosril@sitnet.lk இணையத்தளம்: www.financialombudsman.lk இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் https://www.cbsl.gov.lk/en/fcrd</p>